

உடனடி வெளியீட்டுக்காக

## கறுப்பர் இனம் மீதான நிறவெறிக்கு எதிராக ப்ராம்ப்ட்டன் நகர் மன்றம் நடவடிக்கை எடுக்கிறது

**ஆப்பிரிக்க மற்றும் கரீபிய கறுப்பரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பு  
மற்றும் கறுப்பர் இனம் மீதான நிறவெறி எதிர்ப்பு அமைப்பு**

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 11, 2020) – நேற்றைய மன்றக் கூட்டத்தில், ப்ராம்ப்ட்டன் நகர் மன்றமானது, கறுப்பர் இனம் மீதான நிறவெறிக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதற்கான, நகரின் முதன் முதலான, ஆப்பிரிக்க மற்றும் கரீபிய சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பு மற்றும் கறுப்பர் இனம் மீதான நிறவெறி எதிர்ப்பு அமைப்பை துவங்கி வைத்தது.

ப்ராம்ப்ட்டனின் பல்வேறான ஆப்பிரிக்க மற்றும் கரீபிய கறுப்பர் இன புலம்பெயர் மக்களால் வழிநடத்தப்படும் இந்த பிரிவானது, முன்னுரிமை கொண்ட விஷயங்கள் எவை எவை என தீர்மானிக்கும்; மற்றும் ப்ராம்ப்ட்டனில், கட்டமைப்புக்குள் இருக்கின்ற கறுப்பர் இனம் மீதான நிறவெறியை ஒழிக்கின்ற, மற்றும் கறுப்பர் இன சமூகத்தின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துகின்ற, ஒரு செயல் திட்டத்தையும் நிறுவுகிறது.

ப்ராம்ப்ட்டன் நகரில் இருக்கின்ற ஆப்பிரிக்க மற்றும் கரீபிய கறுப்பர் இன சமூகத்தினர் துடிப்பானவர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள்; இவர்கள் ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சாரத்திற்கு பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள் மற்றும், நகரத்தில் கண்ணில் படக்கூடிய 80,000 க்கும் அதிகமான சிறுபான்மையினரின் இரண்டாவது பெரிய குழுவைக் குறிக்கின்றது.

இது பற்றி மேலும் அறியவோ அல்லது கறுப்பர் இனம் மீதான நிறவெறி எதிர்ப்பு அமைப்பு உருவாக்கத்தில் நகர் மன்றம் ஈடுபடுவதில் தங்கள் பங்கிலான ஆர்வத்தையும் வெளிப்படுத்த, தயவுசெய்து நகர நிர்வாகத்தை அணுகவும்: [AntiBlackRacismUnit@brampton.ca](mailto:AntiBlackRacismUnit@brampton.ca). இந்த முக்கியமான முயற்சியானது, மேயர், கவுன்சில் மற்றும் சமூக பங்குதாரர்களுடன் இணைந்து, CAO அலுவலகத்தினால் கண்காணிக்கப்படும்.

சமூகத்தினர் இந்த செயல்பாட்டில் ஈடுபடுவதற்கும் அவர்களின் குரலை ஒலிக்கச் செய்வதற்கும் வாய்ப்புகள் பகிரங்கமாக வழங்கப்படும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“பொது மக்களுக்கான பணி மேற்கொண்டவர்களாகவும் நாம் வகிக்கின்ற அதிகார பதவிகளில் நாம் ஒவ்வொருவரும் நம்மை உயர் தரம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என நாங்கள்

அறிந்திருக்கிறோம். நமக்கு கிடைத்த இந்த பாக்கியத்தை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது நாம் இனவெறிக்கு எதிரானவர்கள் என்று சொல்வது மட்டுமே போதாது, நமது ஆப்பிரிக்க மற்றும் கரீபிய கறுப்பர் இன சமூகங்களை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கான அதிகாரம் அளிப்பதற்கும் உண்மையான பலன்களை உருவாக்குகின்ற அர்த்தம் நிறைந்த செயல்வழி வெளிக்காட்டலின் மூலம் அதை நிரூபிக்க வேண்டும். இந்த அமைப்பையும் மற்றும் அடுத்தடுத்த செயல் திட்டத்தையும் உருவாக்குவது என்பது நமது நகரத்தில் மட்டுமல்லாமல், அதன் எல்லைகளுக்கு அப்பாலும்கூட செய்யப்பட வேண்டும்; அதுவே உண்மையான சமத்துவம் மற்றும் நீதிபரிபாலனத்தை நோக்கி நகர்த்துவதற்கான முக்கியமான முதல் படியாகும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ பதினொரு உறுப்பினர்கள் கொண்ட நகரசபையில், முக்கியமான கொள்கை விஷயங்களில் நகர ஊழியர்களை வழிநடத்துவதற்கான வழிமுறைகளைச் சொல்வதற்கு, மசோதாக்கள் மட்டுமே ஒரே நல்ல வழியாகும். நகரசபையின் பதினொரு வாக்குகளில் ஆறு வாக்குகள் சாதகமாகவும் ஐந்து வாக்குகள் எதிராகவும் இருப்பது என்பது நகர சபையின் பெரும்பான்மையானவர்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கை வழிகாட்டலை ஆதரிக்கிறார்கள் என குடியிருப்பு வாசிகளுக்கு கூறுகிறது. ஆனால், இந்த தீர்மானத்தை பொருத்தவரை, சபையினர் அனைவரும் ஒருமனதாக ஆதரித்தனர். கூறவரும் செய்தி தெளிவானது மற்றும் குழப்பமற்றது. பிராம்ப்ட்டன் நகரத்தின் அனைத்து மட்டங்களிலும் கறுப்பர் இன வாழ்க்கை பற்றிய விஷயம் மற்றும் கட்டமைப்புக்குள் இருக்கின்ற நிறவெறி ஆகியவை எதிர்கொள்ளப்படும். தீர்க்கமான மற்றும் வரலாற்று நடவடிக்கைகளை எடுத்த நகர சபையின் உறுப்பினராக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்; இதோ, பணிகள் இப்போதே துவங்கிவிட்டன.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர் வார்டுகள் 7 & 8

“ நமது சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க, நமது அமைப்பின் மதிப்புகள் மற்றும் குறிக்கோள்கள் ப்ராம்ப்ட்டனில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டிய விஷயங்களுடன் ஒருமித்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – நமது நகரமானது, அதன் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுகின்ற, மற்றும், கறுப்பர் இனம் மீதான நிறவெறியோ அல்லது எந்தவொரு பாகுபாடோ அறவே இல்லாத வகையிலான சகிப்புத்தன்மையை உள்ளடக்கிய ஒரு நகரம் ஆகும். நமது நகரத்தில் இந்த பிரச்சினைகள் குறித்து நேர்மையான கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம், இங்கு வசிப்பவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் ஒரு சமத்துவமானதும் நியாயமானதுமான அனுபவத்தை நாம் இங்கு உருவாக்க முடியும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ கனடாவில் வாழும் கென்யர்களுக்கான சங்கமானது, ப்ராம்ப்ட்டன் மேயராகிய பேட்ரிக் ப்ரவுன் மற்றும் அவரது நகரசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புகின்றது; ஏனெனில், ப்ராம்ப்ட்டன் நகர குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் எதிலும் சம பங்கு மற்றும் சமத்துவத்திற்கான அடிப்படை வேலைகளை எளிதாக்கும் மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் வேகத்தையும் தரத்தையும்

அமைத்ததற்காக பாராட்ட விரும்புகிறது. இந்த மசோதாவானது கட்டமைப்புக்குள் இருக்கின்ற கறுப்பர் இனம் மீதான நிறுவெறியை ஒழிப்பதில் நகர தலைமைத்துவத்தின் அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது; இது நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கு ஒரு அளவுகோலாக இருக்க வேண்டும். சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றை

மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து, நகரத்துடன் இணைந்து பணியாற்ற KCA எதிர்நோக்கி காத்திருக்கிறது. இது குடியிருப்பு வாசிகளாக இருக்கும் ஆப்பிரிக்க கறுப்பர் இன மக்களுக்கு மட்டுமல்லாது, பெருமைவாய்ந்த நமது நாட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கும்கூட, இந்த முன்னேற்றம் இருக்க வேண்டும்.

- எஃப்ரெய்ம் ம்வாரா, தலைவர், கனடாவாழ் கென்யர்கள் சங்கம்

" இந்த வரலாற்று முயற்சி குறித்து கனடாவாழ் நைஜீரியர்கள் சங்கம் மகிழ்ச்சியடைகிறது. இந்த முயற்சி ப்ராம்ப்ட்டன் நகரை உண்மையிலேயே ஒன்றாக இணைந்து உருவாக்க எங்களுக்கு ஊக்கமளிக்கும். "

- ஜார்ஜ் சக்வு, உப தலைவர், கனடா வாழ் நைஜீரியர்கள் சங்கம்

" ரூட்ஸ் கம்யூனிட்டி சர்வீசஸ் இன்க்., அமைப்பாகிய நாங்கள் ஆப்பிரிக்க மற்றும் கரீபிய கறுப்பர் இன மக்களுக்கான சமூக, கலாச்சார பொருளாதார அதிகார வழங்கலுக்கு வழிகோலுவதுடன், ப்ராம்ப்ட்டன் நகருக்குள்ளாக "கறுப்பர் இனம் மீதான நிறுவெறி எதிர்ப்பு அமைப்பை" உருவாக்குவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தீர்மானத்தை முன்வைத்த மேயர் பிரவுன் அவர்களுக்கும், இதை ஆமோதித்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் நன்றி. ஆப்பிரிக்க மற்றும் கரீபிய மறுப்பர் இன சமூகத்தினர் துடிப்பானவர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள்; இவர்கள் ப்ராம்ப்ட்டன் நகரின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்றனர்- குறிப்பாக இசை, பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர்களின் சாதனைகள் மூலம் நகரத்தை மேம்படுத்த உதவுகின்றனர். கொள்கைகளை அறிவிக்கவும், கறுப்பர் இன மக்களுக்கான கொள்கைகளை வகுக்கவும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாக்கும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தவும் இந்த அமைப்பு உதவும் என்பது எங்கள் நம்பிக்கையாகும். "

- ஏஞ்செலா ஜெ. கார்ட்டர், செயல் இயக்குனர், ரூட்ஸ் கம்யூனிட்டி சர்வீசஸ் இன்க்.

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக்

கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் &amp; சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)